மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. சோ. இராசேந்திரன்.

திரு. சோ. இராசேந்திரன்: மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 330, திரு. ஜி.கே. மணி, மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர்.

330—

தொண்டு நிறுவனங்கள்

***13508—திரு. ஜி.கே. மணி:**

மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வெளிநாட்டு உதவிபெறும் சிறுபான்மை தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றனவா?

(ஆ) தவறு செய்த அமைப்புகள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி, சமூக நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) வெளிநாட்டு உதவி பெறும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் சமூக நலத் துறையின் மூலம் கண்காணிக்கப்படுவதில்லை. மாநில மற்றும் மத்திய அரசு மானிய உதவிபெறும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் மட்டுமே சமூக நலத் துறையின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

(ஆ) இக்கேள்வி எழவில்லை.

திரு. ஜி.கே. மணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்கள் வெளிநாட்டு உதவிபெறும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்பற்றி கண்காணிக்கப்படுவதில்லை என்று சொன்னார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையிலே நம்முடைய தமிழகத்தில் இருக்கக்கூடிய பலபேர் தொண்டு நிறுவனங்களை சிறுபான்மையினர் என்ற பெயரிலேயும், பல்வேறு பெயர்களிலே பதிவு செய்துவிட்டு, வெளிநாடுகளிலேயிருந்து

2002 மே 9]

நிதி உதவி பெறுகிறார்கள். வெளிநாடுகளிலே தனக்கு வேண்டியவர்கள் யாராவது இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களிடத்திலே நிதி உதவி கூடுதலாகப் பெறுவது, அப்படிப் பெற்ற அந்த நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், என்ன நோக்கத்திற்காக அந்தத் தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டதோ, பதிவு செய்யப்பட்டதோ, அதற்கு முற்றிலும் மாறாக பல்வேறு கோணங்களிலே செலவிடுகிறார்கள். அப்படிச் செலவிட்டுவிட்டு, தணிக்கை என்ற பெயராலே தவறான கணக்கையும் காட்டி விடுகிறார்கள். வெளிநாடுகளிலேயிருந்து பெற்ற பணம் தமிழ்நாட்டிலே இருக்கிற பல்வேறு அமைப்புகளுக்குக் கொடுக்கப்படுகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு, இன்னும் பல்வேறு வகையிலே சட்டம் ஒழுங்கைக் கெடுக்கக்கூடிய வகையிலே கிராமப்புறங்களிலே, நகர்ப்புறங்களிலே கற்பழிப்பு, கொள்ளை அல்லது பலாத்காரம், தீவிரவாதம் போன்ற செயல்பாடுகளிலே ஈடுபடக்கூடிய அந்த அமைப்புகளுக்கும் இந்தத் தொண்டு நிறுவனமானது நிதி உதவி செய்து கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு தொண்டு நிறுவனம் என்ற பெயராலே வெளிநாடுகளிலேயிருந்து நிதி உதவி பெற்று, இப்படி தமிழ்நாட்டிலே தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும், அதைப்போலவே சட்டம் ஒழுங்கைக் கெடுப்பதற்கும் பயன்படக்கூடிய அந்தத் தொண்டு நிறுவனங்களை அரசு கண்காணிக்க வேண்டுமா, வேண்டாமா? ஆகவே இப்படிப்பட்ட அந்தத் தொண்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டிலே எத்தனை இருக்கின்றன? சிறுபான்மையினர் என்ற பெயரிலே எத்தனை இருக்கின்றன, சிறுபான்மை அல்லாத பெயரிலே எத்தனை இருக்கின்றன? அவர்களின் செயல்பாடுகள் என்ன? அப்படி தவறுதலாகச் செயல்பட்ட அந்தத் தொண்டு நிறுவனங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றனவா? அப்படி கண்டறியப்பட்டவை யாவை? அவர்கள்மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை முழுமையாக அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-50

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொண்டு நிறுவனங்கள் அயல்நாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம், பதிவுகள் மற்றும் பதிவுகளைப் புதுப்பித்தல் என்பது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் இந்த உரிமம் வழங்குவதற்கு பரிந்துரை மட்டுமே செய்யப்படுகிறதே தவிர, உரிமம் வழங்கப்படுவதில்லை. சமூக நலத் துறை என்பது ஆதரவற்ற குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், இப்படிப்பட்ட சமுதாயத்திலே பின்தங்கியிருப்பவர்களைக் கவனிப்பதற்குரிய தொண்டு

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY TRUTH ALONE TRIUMPHS

[2002 மே 9

நிறுவனங்கள், துறையின் மூலமாகக் கண்காணிக்கப்படுகின்ற தொண்டு நிறுவனங்கள், 181 தொண்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டிலே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜி.கே. மணி அவர்கள், ஏன் கண்காணிக்கப்படுவதில்லை என்பது குறித்து வினா எழுப்பியிருக்கிறார். அதற்கு, அயல்நாட்டு நிதியுதவி பெற, அயல்நாட்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து தடையின்மைச் சான்று பெற வேண்டுமென்று மத்திய அரசு சமீபத்திலே ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேதான், தடையின்மைச் சான்று அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் தடையின்மைச் சான்றுகூட, அயல்நாட்டிலே நிதி வாங்குபவர்கள் நேரடியாகப் போய் பெற்றுவிட முடியாது. அதற்கென்று சில விதிமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. மூன்று வருடங்களுக்கான கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் மூன்று வருடங்களுக்கான ஆண்டறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த நிறுவனங்களிலே குடும்பத்தார் இருக்கிறார்களா அல்லது சமூகத்திலே மிகவும் பின்தங்கியவர்களுக்காக சேவை மனப்பான்மையோடு இருக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். இத்தனையும் செய்திருக்கிறார்களா என்று மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்படுகிற, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயே உதவி இயக்குநர் அந்தஸ்திலே இருப்பவர், அங்கே நேரடியாகச் சென்று, அந்தத் தொண்டு நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தியதற்குப் பிறகு, மத்திய அரசாங்கத்திற்கு உள் விவகார அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்து அனுப்புகிறார்கள். அங்கே அனுப்பியதற்குப் பிறகு, அங்கேயிருந்து ஒரு vigilance enquiry யாருக்கும் தெரியாமல், தமிழக அரசுக்கும் தெரியாமல், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தெரியாமல், அவர்களே வந்து இங்கே அமலாக்கப் பிரிவின் சார்பிலே வந்து விசாரித்ததற்குப் பிறகு, மத்திய அரசாங்கம் நேரடியாகத் தங்களுடைய கண்காணிப்பிலேயே, இவர்கள் சரியாகச் செயல்படுகிறார்களா என்று தெரிந்ததற்குப் பிறகுதான், மத்திய அரசாங்கம் பரிந்துரை செய்கிறது. அதோடு மத்திய அரசாங்கத்தின் பணியும், மாநில அரசாங்கத்தின் பணியும் முடிந்து விடுகிறது.

அதற்குப் பிறகு மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜி.கே. மணி அவர்கள் சொன்னதைப் போல, வெளிநாட்டிலே இருப்பவர்களோடு தொடர்பு கொண்டு, நிதியை ரிசர்வ் பாங்க் மூலமாக நேரடியாகத் தொண்டு

2002 மே 9]

நிறுவனத்திற்கே அனுப்பி வைத்துவிடுகிறார்கள். ஆக, எவ்வளவு பணம் தருகிறார்கள் என்பது குறித்த தகவல், மத்திய சர்க்காருக்கும் வருவதில்லை, மாநில சர்க்காருக்கும் வருவதில்லை. ஆக, இதைப்போன்ற தொடர்பு இருக்கின்ற காரணத்தால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், டெல்லி செல்கிறபோதெல்லாம், அந்த உள் விவகாரத் துறை அமைச்சகத்திற்குப் போய், யார், யாருக்கு எவ்வளவு எவ்வளவு பணம் வெளிநாட்டிலேயிருந்து வருகிறது என்பது குறித்து எங்களுக்குத் தகவல் வர வேண்டுமென்று, அங்கே ஒரு கருத்தைத் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார்கள். கடிதம்கூட அனுப்பியிருக்கிறார்கள். அது வந்ததற்குப் பிறகுதான், அயல்நாட்டிலேயிருந்து நிதி வாங்கக்கூடிய தொண்டு நிறுவனங்களை அரசே கண்காணிப்பதற்கு உரிய உரிமை நமக்குக் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ஜி.கே. மணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய அமைச்சர் அவர்கள் நீண்ட விளக்கத்தை அளித்தார்கள். விளக்கம் நீண்டதாக இருந்தாலும்கூட, அங்கே வெளிநாடுகளிலேயிருந்து வரக்கூடிய நிதியுதவி, ரிசர்வ் வங்கியின் மூலமாக வருகிறது. எவ்வளவு வருகிறது, எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்ற முறையெல்லாம், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், நம்முடைய மாநில அரசாங்கத்திற்கும் தெரியாமலேயே, மத்திய அரசாங்கத்தினுடைய உள் துறை கண்காணிப்பதாகச் சொன்னார்கள். இப்படி உள் துறை கண்காணிப்பது சரியாக இல்லை என்று சொன்னாலும்கூட, தமிழ்நாட்டிலே எவ்வளவு சட்டம்—ஒழுங்குப் பிரச்சினை, தீவிரவாதம் உருவாகுதல் போன்ற பல்வேறு அசம்பாவிதங்களும், தமிழகத்தினுடைய நலனுக்கு கெடுதல் விளைவிக்க இருக்கின்ற காரணத்தாலே, இதிலே மாநில அரசு கட்டாயம் தலையிட வேண்டும். தலையிட்டு இப்படிப்பட்ட தொண்டு நிறுவனங்களைக் கண்காணித்து, மத்திய அரசினுடைய உள் துறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று சொன்னாலும்கூட, மத்திய அரசுக்கு மாநில அரசு எடுத்துச் சொல்லி, இந்தெந்த அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், இந்தெந்த தீய செயல்களிலே தீவிரவாதத்திற்கு உறுதுணையாக இருக்கினறன, அவர்களுக்கு நிதியுதவி செய்யக்கூடிய அமைப்பு; ஆகவே இவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தத் தொண்டு நிறுவனத்தை இரத்து செய்ய வேண்டுமென்ற நடவடிக்கையை எடுப்பதற்கு மாநில அரசு விரைந்து செயல்பட முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

[2002 மே 9

முற்பகல் 10-55

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் நீண்ட கேள்வி கேட்டதால் நீண்ட விளக்கம் தரவேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் டெல்லி சென்றபோது எடுத்துச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். சமீபத்திலேகூட மகாபலிபுரத்திலே இதுபோன்று வெளிநாட்டிலேயிருந்து நிதியுதவியைப் பெற்றிருக்கிற ஒருவர், ஏதோ பாலியல் தவறு செய்திருப்பதாக காவல் துறையின் கவனத்திற்கு வந்து, இப்போது முழுவதுமாக நம்முடைய நேரடிப் பொறுப்பிலே தமிழகத்தினுடைய காவல் துறை அதிகாரிகளால் அந்த இல்லம் சீல் வைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது பத்திரிகைகளிலே வந்த செய்தி, சமூக நலத் துறையும் இதைத் தனிப்பட்ட முறையிலே, ஆதரவற்ற பிள்ளைகளை வைத்து நடத்துகிற காரணத்தால், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதற்குப் பிறகு, சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டு, விசாரித்துவிட்டு வந்து, அங்கேயிருந்த குழந்தைகளில் பாதிப் பேரை பெற்றோர்களிடத்திலே ஒப்படைத்துவிட்டு, பாதிப் பேரை அரசு நடத்தக்கூடிய இல்லங்களிலே சேர்த்திருக்கிறார்கள். ஆகவே நடவடிக்கையை தமிழகத்தினுடைய காவல் துறை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதை நான் சபைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. சி. சிவசாமி.

திரு. சி. சிவசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொண்டு நிறுவனங்கள் தொடங்குவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன? தொண்டு நிறுவனங்கள் மூலம் உடல் ஊனமுற்ற சின்னஞ்சிறார்களுக்கான கல்விச் சாலைகள் அமைக்கின்றபோது, அரசு இலவசமாக இட உதவிகள் செய்து, அதற்கு நிதியுதவி செய்ய முன்வருமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே மானியக் கோரிக்கையின்மீது, பதிலளித்த போது ஆதரவற்ற முதியோர் இல்லங்களை நடத்துவதற்கு எங்கெங்கே தேவையற்ற நிலங்கள் இருக்கின்றன என்று அவர்கள் குறிப்பிட்டுச் சொல்வார்களேயானால், அந்த இடத்தினை அவர்களுக்குத் தருவதற்கு அரசு தயாராக இருக்கிறது என்பதை ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம். தொண்டு நிறுவனங்களை நாம் ஏற்றுக்கொள்வதற்கு, சில விதிமுறைகளை

2002 மே 9]

அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. தொண்டு நிறுவனத்தைப் பொறுத்தவரை Societies Registration Act-ல் பதிவு செய்து, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற பின்னர்தான் அரசினுடைய மானியம் பெறுவதற்கே, அந்தத் தொண்டு நிறுவனம் தகுதி பெற்ற தொண்டு நிறுவனமாக அறிவிக்கப்படுகிறது. இரண்டு வருடங்கள், சமூகப் பணிகளிலே அவர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். அந்தப் பகுதியிலே ஏழைகளுக்காக, அல்லது ஆதரவற்றவர்களுக்காக, முதியோர்களுக்காக, உடல் ஊனமுற்றவர்களுக்காக, ஏதாவது இரண்டு ஆண்டுகாலம் அவர்கள் பணி செய்திருக்க வேண்டும். மானிய உதவி கேட்கிறபோது, அதிலே அவர்கள் அந்த ஆதாரங்களை, செயல்படுத்தி இருக்கின்ற ஆதாரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். தொண்டு நிறுவனம் என்பது ஒரு சிலருடைய சுய இலாபத்திற்காக இயங்கக்கூடிய தொண்டு நிறுவனமாக இருக்கக்கூடாது. அது பொது நோக்கத்திற்காகத்தான் இருக்கவேண்டும். அதைத்தான் மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜி.கே. மணி அவர்கள் குறிப்பிடுகிறபோது இங்கே சொன்னார்கள்; அங்கேயிருந்து வரக்கூடிய பணங்களெல்லாம் வேறு விதத்திற்குப் பயன்படுகிறதா, இல்லையா என்பதைத் தெளிவாக ஆராய்ந்ததற்குப் பிறகுதான் தமிழக அரசாங்கத்தின் சார்பிலே நாம் அங்கீகாரம் தருகிறோம்.

அதுமட்டுமல்ல. தொண்டு நிறுவனத்தினுடைய நிதிநிலை என்பது, அவர்கள் 50 சதவிகிதமாவது தங்களுடைய சொந்தப் பொறுப்பிலே, உறுப்பினர்களாலே மக்களுக்குப் பணியாற்றக்கூடிய ஒரு சூழ்நிலையிலே அந்தத் தொண்டு நிறுவனம் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு மாவட்ட அளவிலே தொண்டு நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கு, சமூகநலத் துறையின் சார்பிலே, மாவட்ட சமூகநல அலுவலர்கள் பரிந்துரை செய்து தருகிறபோதுதான் அந்தத் தொண்டு நிறுவனத்தை பதிவு செய்ய முடியும் என்கிற சில கோரிக்கைகளை, சில விதிமுறைகளை நாம் விதித்து, அதற்குப் பிறகுதான் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 331, திரு. கே.கே. சிவசாமி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்.